

10. ஆபத்து வரலாம் என அஞ்சும் போது ஓத வேண்டியது:-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي،
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ
يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي
وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أَعْتَالَ مِنْ تَحْتِي

(سنن أبي داود)

11. கவலை, துன்பம் ஏற்படும் போது ஓத வேண்டியது:-

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ،
مَا ضُ فِي حُكْمِكَ، عَدْلٌ فِي قَضَائِكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ
لَكَ سَمِيَتْ بِهِ نَفْسِكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ
أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ اسْتَأْثَرْتُ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ،
أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي،
وَذَهَابَ هَمِّي (مسند أحمد)

தொடர்புகளுக்கு:

සමස්ත ලංකා ජමීයාතල උලමා

සමස්ත ලංකා ජමීයාතල උලමා

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ALL CEYLON JAMIYYATHUL ULAMA

(Incorporated by Act of Parliament No.:51 of 2000)

281, Jayantha Weerasekara Mw,

Colombo 10, Sri Lanka

(T) +94 117 490 490

(F) +94 112 435 859

www.acju.lk | info@acju.lk

@ACJUNews | ACJU Media

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ
اللَّهَ مَعَ الصَّابِرِينَ

விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்-2:153)

أدعية الكرب والمصائب

துன்ப துயரங்களின்போது ஓத வேண்டியவை

திடீர் அபத்துக்கள், சோதனைகள் ஏற்படும் போதும், இன்னும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சகோதர, சகோதரிகள் கவனிக்க வேண்டியவை

- அல்லாஹ்வுடனான தொடர்பை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
- பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்.
- அனைத்து பிரச்சினைகளையும் அல்லாஹ்விடமே மன்றாடி, முறையிடுங்கள்.
- ஸுன்னத்தான நோன்புகள், வணக்கங்களில் கூடுதலாக ஈடுபாடு காட்டுவதுடன், ஐவேளைத் தொழுகைகளை நியமமாக நிறைவேற்றுங்கள்.
- காலை, மாலை திக்குகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை ஓதி வாருங்கள்.

வெளியீடு:



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
கொழும்பு - இலங்கை.

காலை, மாலை நேரங்களிலும், கஷ்ட நஷ்டங்களின் போதும் ஓத வேண்டியவை

01. காலைப் பொழுதில் ஓத வேண்டியது:-

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ،
وَإِلَيْكَ النُّشُورُ (جامع الترمذي)

02. மாலைப் பொழுதில் ஓத வேண்டியது:-

(اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ،
وَإِلَيْكَ الْمَصِيرُ (جامع الترمذي)

03. பீதி, தீங்குகள் ஏட்படாதிருக்க காலையிலும், மாலையிலும் ஓத வேண்டியது. (முன்று முறை):-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(جامع الترمذي)

04. திடீர் ஆபத்துக்கள் நேரத்திருக்க ஓத வேண்டியது. (முன்று முறை):-

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي
السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (سنن ابن ماجه)

05. பிரச்சினைகள் கஷ்டங்கள் ஏற்படும் போது ஓத வேண்டியது:-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ
الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ
الْعَرْشِ الْكَرِيمِ (متفق عليه)

06. பிரச்சினையின் போது ஓத வேண்டியது:-

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ، اللَّهُمَّ أَجْرِي فِي مُصِيبَتِي،
أَخْلَفَ لِي خَيْرًا مِنْهَا ، (الصحيح لمسلم)

07. ஆபத்து வந்து விட்டால் ஓத வேண்டியது:-

حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (سنن أبي داود)

08. ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்புப் பெற ஓத வேண்டியது:-

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(جامع الترمذي)

09. ஒரு கூட்டத்தாரைக் கண்டு பயந்தால் ஓத வேண்டியது:-

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
(مسند أحمد, وأبو داود)